



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

அரச ஊழியர் அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)

அரச ஊழியர் அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு
சட்டமூலம்

குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க
அவர்களால் 2013, ஒற்றோபர் மாதம் 23 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது

(2013, ஒற்றோபர் மாதம் 07 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

[274 ஆம் சட்டமூலம்]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 8.00

தபாற் செலவு : 5.00

**அரச ஊழியர் அபிவிருத்தி மன்றம்
(கூட்டிணைத்தல்)**

**அரச ஊழியர் அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்
கானதொரு சட்டம்**

இலங்கை உள்ளூராட்சி ஊழியர்களின் பொதுச்சபை மூலம் அரசு முன்னுரை.
ஊழியர்களில் சமூக நல பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டிற்காக, அரசு ஊழியர் அபிவிருத்தி மன்றம் என்ற ஒரு மன்றம், அம்மன்றத்தின் அங்கத்தவர்களின் அங்கீகாரத்துடன் மேற்படி 5 மன்றம் சம்பந்தமான சகல நோக்கங்களும் செயற்பாடுகளும் சீராக செயற்படுத்துவதற்காக இதுகால வரை இலங்கையிலும் அமைக்கப்பட்டிருந்தமையாலும்:

அத்துடன் சொல்லப்பட்ட மன்றம் எந்தப் பல்வேறு குறிக்கோள்களுக்காகவும், கருமங்களுக்காகவும் உருவாக்கப்பட்டதோ அந்தப் 10 பல்வேறு குறிக்கோள்களையும், கருமங்களையும் இதுகாலவரை வெற்றிகரமாக நிறைவேற்றியும், கொண்டுநடத்தியும் வந்துள்ள தாதலாலும், அது கூட்டிணைக்கப்பட விண்ணப்பித்துள்ளதாலாலும், சொல்லப்பட்ட விண்ணப்பத்தை அனுமதித்தல் பொது மக்கள் நன்மைக்கானதாகவிருக்குமாதலாலும் :

15 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :-

1. இச்சட்டம், 2013 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, அரசு சுருக்கப் பெயர் .
ஊழியர் அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டம் எனக் குறிப்பிடப்படும்.

20 2. இதன் தொடரில் “மன்றம்” எனக் குறிப்பிடப்படும் அரசு அரசு ஊழியர் அபிவிருத்தி மன்றத்தில் தற்போதைய அங்கத்தவர்களும், இதன் மூலம் அமைக்கப்படுகின்ற (இதன் பின் “கூட்டுத்தாபனம்” எனக் குறிப்பிடப்படுகின்ற) மன்றத்தில் இதன் பின் இணைந்து கொள்ளும் அங்கத்தவர்கள் இம்மன்றம் 25 செயற்படுத்தப்படுகின்ற தினத்திலிருந்து இதன் பின் அரசு ஊழியர் அபிவிருத்தி மன்றம் என்ற பெயர் நிலைத்திருக்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமைதல் வேண்டும். பொது இலச்சினையை வைத்துக் கொண்டு அதனை உபயோகிப்பதிலும், தன் சுய விருப்பத்தின் பேரில் அதனை மாற்றும் அதிகாரமும்,

**அரச ஊழியர் அபிவிருத்தி மன்றம்
(கூட்டிணைத்தல்)**

அங்கீகாரமும் கூட்டுத்தாபனத்திற்கு உள்ளதுடன் அக்கூட்டுத் தாபன மூலமும் அதற்கு எதிராகவும் அக்கூட்டுத்தாபனத்தின் பெயரால் எல்லா நீதி மன்றங்களிலும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

- 5 **3.** இதன்கீழ் வரும் பொது நோக்கங்களுக்காக இக்கூட்டுத் தாபனம் அமைக்கப்படுகின்றது என இத்தால் கூறப்படுகின்றது:- கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்கள்.

(அ) மத்திய அரசினதும், பிராந்திய அரசினதும் ஊழியர்களினதும், மத்திய அரசினதும் பிராந்திய அரசினதும் ஓய்வூதியக்காரர்களினதும் பொருளாதார, சமூக நல அபிவிருத்தி, கடன் வசதி உட்பட அபிவிருத்திப் பணிகள் செய்வது ;

(ஆ) வேலைவாய்ப்பு ஏற்படக் கூடிய தொழிற் துறைகளை ஆரம்பித்து செயல்படுத்தல் ;

(இ) இலங்கையிலும், சர்வதேச மட்டத்திலும் இது போன்ற அமைப்புக்களுடன் இணைக்கப்பாட்டுடன் செயற்படல்.

- 15 **4.** இச்சட்டத்திலும், வேறு எழுதப்பட்ட சட்டங்களின் விதிமுறைகளுக்கமையவும் கீழ்வரும் அதிகாரங்கள் மன்றத்தைச் சாரும் :- கூட்டுத்தாபனத்தின் அதிகாரங்கள் .

(அ) மன்றத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்குத் தேவையான நிதியை சட்டபூர்வமான வங்கிகளிலிருந்தும், நிதி ஸ்தாபனங்களிலிருந்தும் கடனாக எடுத்தல், பெற்றுக்கொள்ளல் ;

(ஆ) இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியிலோ, தனி நபர்களிடமோ, தனியார் மன்றங்களுடனோ ஒப்பந்தங்களோ, உறுதிப்பாடுகளோ செய்து கொள்ளல் ;

(இ) வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், வங்கிக் கணக்குகள் ஆரம்பிப்பதும், முடிவிடுவதும் அன்பளிப்புக்கள், நன்கொடைகள், ஏற்றுக்கொள்ளலும், திரட்டலும் மன்றத்தின் நிதி முதலீடு செய்வதும், மன்றத்தின் நோக்கங்கள் அமுல்படுத்துவதும் வேண்டிய

உத்தியோகத்திற்குள்ளும், ஊழியர்களையும் சேவையில்
அமர்த்தல், மன்றத்தின் சகல நோக்கமும் அல்லது குறித்த
நோக்கம் வளர்ச்சிக்கோ நிலைத்தல் செய்தலுக்கோ
அவசியமான முறையான சகல செயற்பாடுகளையும்
5 மேற்கொள்ளும் அதிகாரம் இம்மன்றத்தின் மூலமும்
வேறு வரையப்பட்ட சட்டங்களுக்கமையவும் வழங்கப்
படுகிறது.

5. (1) கூட்டுத்தாபனத்தின் அவ்வக் காலப்பகுதியில் நடைமுறை
விதிகளுக்கமைய தெரிவு செய்யப்படுகின்ற தலைவர் உள்ளிட்ட
10 அங்கத்தவர் தொகையினரைக் கொண்ட இதன் கீழ் “பணிப்பாளர்
சபை” எனக் குறிப்பிடப்படும்) பணிப்பாளர் சபையினரால்
இக்கட்டளை சட்டத்திற்கு அமைவாக கூட்டுத்தாபனத்தின்
செயற்பாடுகள் முகாமைத்துவப்படுத்துதல், கட்டுப்படுத்துதல்,
நிர்வகித்தல் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கூட்டுத்தாப
னத்தின்
செயற்பாடுகளும்
முகாமைத்துவப்
படுத்துதலும்.

15 (2) இச்சட்டம் அமுலுக்கு வரும் தினத்திற்கு முதல் நாள்
வரையில் பதவி வகித்த கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை
உறுப்பினர்கள் இக்கூட்டுத்தாபனத்தின் ஆரம்பப் பணிப்பாளர்
சபை உறுப்பினர்களாகக் கணிக்கப்படுவர்.

6. (1) கீழ்வரும் விடயங்கள் சம்பந்தமாக இச்சட்டத்திலோ
20 அல்லது வேறு எந்த எழுதப்பட்ட சட்டத்திலோ விதிகளுக்கு
ஏற்புடையது அல்லாத விதிகளை காலத்திற்குக் காலம்
உண்டாக்குவது சட்டபூர்வமானதாகும் :-

கூட்டுத்தாப
னத்தின்
விதிகள்.

(அ) தலைவர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களின்,
தகைமை நியமனம், பதவி நீக்குதல், கொடுப்பனவுகள்,
25 போக்குவரத்து செலவுகள் செலுத்துதல், ஊழியர்களின்
தகைமை, நியமனம், ஒழுக்காற்று நடவடிக்கை, வேதனம்
மற்றும் கொடுப்பனவுகள் சம்பந்தப்பட்ட சகல
விதிகளும் ;

(ஆ) கீழ்வரும் பொது நோக்குகள் நிறைவேற்றுவது, நடை
30 முறைப்படுத்துவது பாதுகாப்பது சம்பந்தமான சகல
விதிகளும் ;

**அரச ஊழியர் அபிவிருத்தி மன்றம்
(கூட்டிணைத்தல்)**

(இ) கீழ்வரும் அதிகாரங்கள் நிறைவேற்றுவது, நடைமுறைப்படுத்துவது, பாதுகாப்பது சம்பந்தமான சகல விதிகளும் ;

(ஈ) பணிப்பாளர் சபைக் கூட்டங்கள், அறிக்கைகள், பொது நிர்வாகம், கணக்குகள், கணக்காய்வு, நிதி அறிக்கை, சட்டங்களும் பதிவேடுகளும் நடைமுறைப்படுத்து தலுக்கான சகல சட்ட விதிகளும்.

(2) (1) ஆம் உபவிதிக்கமைய கூட்டுத்தாபனம் வடிவமைத்த வரையறைகள் உபவிதியின் கீழ் சட்டவாக்கமாக்கப்படும் விதிமுறைகளுக்கமைய அவ்வாறான கூட்டங்களில் காலத்திற்குக் காலம் மாற்றி அமைத்தல், அவற்றிற்கு வேறு இணைத்தல், அவற்றை மறுசீரமைத்தல் அல்லது விரிவுபடுத்தல் செய்ய முடியும்.

7. (1) கூட்டுத்தாபனத்திற்கென்று ஒரு நிதி இருத்தல் வேண்டும். கூட்டுத்தாபனத்தின் நிதி.
15 அன்பளிப்பு மரண சாசன பரிந்துரைகள், மாற்றுத்தல், அன்பளிப்புக்கள் அல்லது சந்தா பணமாகக் கிடைக்கக்கூடிய எல்லா வகையான நிதிகளும், கூட்டுத்தாபனத்தின் தொழிற் துறைகளும் சேவைகளும் பெறும் இலாபம் விற்பனைகள் மூலம் பெறப்படும் சகல விதமான நிதிகளும் கூட்டுத்தாபனம் 20 தீர்மானிக்கும் ஒரு வங்கியில் அல்லது வங்கிகளில் கூட்டுத்தாபனத்தின் பேரில் வைப்புச் செய்யப்பட முடியும்.

(2) கூட்டுத்தாபனத்தின் சொத்துக்கள் மறுசீரமைத்தல், அபிவிருத்தி செய்வது அல்லது வளர்த்தல் சம்பந்தமாக செலவாகும் தேய்மானங் கொண்ட ஒரு நிதியத்தை கூட்டுத் 25 தாபனம் ஒழுங்கு செய்யலாம்.

(3) கூட்டுத்தாபனத்தின் அதிகாரங்கள் செயற்படுத்தும்போது கூட்டுத்தாபனம் தாங்கிவரும் சகல செலவினங்களையும் கூட்டுத்தாபனத்தின் நிதியத்தினால் செலுத்த வேண்டும்.

8. ஒரு விலைக்கு வாங்கல், சந்தா நிதி, பரிசளிப்பு அல்லது அன்பளிப்பு, மரண சாசனம்மூலம் அல்லது வேறு எந்த வகையிலோ கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுகின்ற அசையும், அசையா சொத்துக்களை ஏற்றுக்கொள்ளவும், பாதுகாக்கவும் வாங்கலாம்.

5 சட்டபூர்வமான அங்கீகாரம் கூட்டுத்தாபனத்திற்கு இருப்பதுடன் அவ்வாறான சொத்துக்களை விற்க, அடகுவைக்க, குத்தகைக்கு விட, பண்டமாற்றுச் செய்ய கூட்டுத்தாபனத்தின் சட்டவரைவுகளுக்கு அமைய கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களை தாங்க வேண்டும்.

9. கூட்டுத்தாபனத்தின் எந்தவொரு அங்கத்தவரும் தம்மால் அங்கத்தவர் அநிகாரங்களை

10 செலுத்தவேண்டிய வருட சந்தா தொகைக்கு அதிகமாக எந்தவோர் அதிகாரங்களை கட்டுப்படுத்தல்.

அன்பளிப்போ கூட்டுத்தாபனத்தின் கடன் மீட்பதற்கோ, வேறு எதுவித செயற்பாடுகளுக்கோ மேலதிகமாக செலுத்த கடமைப்பட மாட்டார்.

10. (1) இச்சட்டம் அமுலுக்கு வருமுன் இருந்த மன்றத்தின் சகல மன்றத்தினால் செலுத்தப்பட வேண்டியனவும் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியது தனிசுகள்.

15 சொத்துக்களும், கடன்கள், கொடுப்பனவுகள், இதன்மூலம் உருவாகும் கூட்டுத்தாபனம் செலுத்தவேண்டிய துடன் அன்றைய தினம் மன்றத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கடன்கள், அறவிடப்படவேண்டிய சந்தாக்கள், வசூல்கள் இக்கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்படல் வேண்டும்.

20 (2) இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்தினத்தன்று நடைமுறையிலிருந்த அரச ஊழியர் அபிவிருத்தி மன்றத்தில் இருந்த கீழ்வரும் சொத்துக்களும், செயற்திட்டங்களும் இச்சட்டமூலம் உருவாக்கப்படும் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படும்:-

(அ) மஹியங்கன சொரபொர குடியேற்றத்தின் ஹெந்தென் தாவ கிராமத்தில் 94 ஆம் இலக்க இடத்தில் உள்ள (1) ஒரு ஏக்கர் நிலத்தில் மேற்கொண்டுள்ள மணல் அள்ளும் வேலைத்திட்டம்.

25

(ஆ) பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் கொஹொந்த பொல கிராமத்தில் (8) எட்டு பேர்ச்சஸ் நிலத்தில் அமைந்துள்ள இயந்திரமய தச்சர் வேலை அமைக்கப்பட்டுள்ள கட்டடம்.

30

**அரச ஊழியர் அபிவிருத்தி மன்றம்
(கூட்டிணைத்தல்)**

11. கூட்டுத்தாபனம் கணக்கு முடித்து கலைத்துவிடப்படும் போது சகல கடன்களும், கொடுப்பனவுகளும், செலுத்தியதன்பின் ஏதாவது சொத்து எஞ்சியிருக்குமாயின், அச்சொத்துக்கள் அங்கத்தவரிடையே பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. அத்துடன் 5 கூட்டுத்தாபனத்தின் நோக்கங்களுக்கு சமமான நோக்கங்களைக் கொண்ட இலாபம் அங்கத்தவரிடையே பகிர்ந்தளிப்பதை விதிகள் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள வேறு ஒரு ஸ்தாபனத்திற்கோ ஸ்தாபனங்களுக்கோ ஒப்படைத்தல் செய்ய வேண்டும்.

கலைத்து விடப்பட்ட பின் மீதியாகும் சொத்துக்கள்.

12. (1) கூட்டுத்தாபனத்தின் நிதியாண்டு ஒரு பஞ்சாங்க ஆண்டாக இருக்க வேண்டும். 10 கணக்குகளும் கணக்காய்வும்.

(2) கூட்டுத்தாபனம் அதன் வரவு செலவு, சொத்துக்கள், கொடுப்பனவுகள் உள்ளிட்ட சகல கொடுக்கல் வாங்கல்கள் பற்றிக் கணக்குப் பதிவுகள் வைத்திருக்க வேண்டும்.

(3) கூட்டுத்தாபனத்தின் கணக்குவழக்குகள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எண்பார்வையாளர்மூலம் பரிசீலிக்கப்படல் வேண்டும். 15 இங்கே “அங்கீகரிக்கப்பட்ட” என்பதன் பொருள் ;

(அ) இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம்மூலம் அல்லது சட்டத்தின்மூலம் அமைக்கப்பட்ட வேறு ஒரு ஸ்தாபனத்தின் எண்பார்வையாளராக பணிபுரிவதற்கு வழங்கப்பட்ட சான்றிதழ் உள்ளவர் அல்லது ; 20

(ஆ) ஒரு எண்பார்வை கம்பெனியின் வதிவிட பங்குதாரர் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் அல்லது சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட வேறு ஒரு ஸ்தாபனத்தின் அங்கம்வகிக்கின்ற எண்பார்வைத் தகைமை சான்றிதழ் வழங்கப்பெற்ற அவ்வாறான ஒரு எண்பார்வை கம்பெனி கருத்தாகும். 25

13. கூட்டுத்தாபன இலட்சினையை தலைவர் அல்லது முகாமையாளர் அல்லது கூட்டுத்தாபனம் முறைப்படி அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒருவர் முன்னிலையில் அல்லாமல் எவ்வித கூட்டுத்தாபனத்தின் இலட்சினை.

பத்திரங்களிலும் வைக்கக்கூடாது. அங்கே தான் சமூகமளித்திருந்
தமைக்கான சான்றாக தன் பெயர் ஒப்பமிடப்படல் வேண்டும்.
அவ்வாறு ஒப்பமிடல் அங்கே சாட்சியாளர்களாக ஒப்பமிடு
தலுக்கு புறம்பானதாகும்.

- 5 **14.** குடியரசினதோ, ஒரு அரச கூட்டுத்தாபனத்திலோ, குடியரசினதும்
சபையிலோ வேறு ஒரு நபரின் உரிமைக்கு இந்த சட்டம் ஒரு ஏனையோர்
இடைஞ்சலாகவோ, கட்டுப்பாடாகவோ அமையக் கூடாது. களினதும்
உரிமைகளைப்
பேணல்.

- 10 **15.** இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை
ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள உரை
மேலோங்கி
நிற்றல்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலபனை மாவத்தை, பொல்ஹேன் கொடை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்